

ANNEXURE I

சஹாபீடியா - யுனெஸ்கோ திட்டம் ஃபெல்லோஷிப் 2019 பின்னிணைப்பு ஒன்று

ஃபெல்லோஷிப் பற்றி :-

நமது வளமான கலாச்சாரப் பாரம்பர்யத்தைக் கண்டறியவும் அதனுடன் இணைந்து செயல்படவும் விரும்பும் ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் நோக்கில், சஹாபீடியா, அதன் ஃபெல்லோஷிப் திட்டத்தின் மூன்றாவது பதிப்பை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது.

புலனாகா கலாச்சாரப் பாரம்பர்யத்தின் முக்கியத்துவத்தை, கலாச்சாரப் பன்முகத்தன்மையின் மூலப்பொருளாகவும் நிலையான வளர்ச்சிக்கான உத்தரவாதமாகவும் குறிப்பிடுகிறது புலனாகா கலாச்சாரப் பாரம்பர்யத்தைப் பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் 2003 மாநாடு. (இதன் பின் யுனெஸ்கோ 2003 மாநாடு என குறிக்கப்படுகிறது) சஹாபீடியா யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் என்பது உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில்- புலனாகா பாரம்பர்யத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாகும், சஹாபீடியா - யுனெஸ்கோ ஃபெல்லோஷிப் 2019, இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்தால் ஆதரிக்கப்படுகிறது.

இந்த முன்முயற்சிகளின் மூலம் ஆராய்ச்சி மாணவர்கள், பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் பற்றிய அறிதலையும், நடைமுறைகளையும் ஆராயவும், ஆவணப்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவார்கள். ஆராய்ச்சி மாணவர்களால் நடத்தப்படும் ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தல் சஹாபீடியா இணைய தளத்தில் வெளியிடப்படும்.

மொழிகள்

இந்த ஆண்டு பின் வரும் மொழிகளில் ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது - ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம், தமிழ் மற்றும் மலையாளம்.

தகுதிகள்

முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

முதலாவதாக கீழ்க்கண்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் :

1. ரெசியூம் (சுய குறிப்புகள்)
2. 250 வார்த்தைகளில் ஒரு சுருக்கமான குறிப்பும், 1000 சொற்களுக்கு மிகாமல் புத்தாய்வுத் திட்டமும் அளிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சி சமர்ப்பித்தலுக்கான தேர்வு உட்பட பணியின் நோக்கம், முறை, கால அளவு மற்றும் இதே தலைப்பில் ஏற்கெனவே செய்யப்பட்ட ஆராய்ச்சி வேலைகள் பற்றின அறிமுகம் ஆகியவை புத்தாய்வுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். சஹாபீடியாவின் களப்பணியுடன் தொடர்புடையதாக புத்தாய்வுத் திட்டம் இருக்க வேண்டும்.
3. குறைந்தபட்சம் 1500 சொற்களில், ஏற்கெனவே எழுதப்பட்ட கட்டுரை அல்லது ஆராய்ச்சி குறிப்புகள் கொண்ட மாதிரி எழுத்து அல்லது விண்ணப்பதாரரின் படம் எடுக்கும் திறமை/ வீடியோகிராஃபி (ஆவணப்படுத்தலுக்காக) திறமை அல்லது இரண்டின் திறன்களையும் குறிக்கும் 5 முதல் 10 நிமிட வீடியோ கிளிப் .

4. இதே துறையில் ஏற்கெனவே உள்ள நூல்கள் அல்லது நூற்பட்டியல். 15 தலைப்புக்களுக்கு மிகாமல் இருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கால அளவு

01 செப்டம்பர் 2019 தொடங்கி 15 மார்ச் 2020க்குள் ஃபெல்லோஷிப்பை நிறைவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படாத ஃபெல்லோஷிப்புகள் ரத்து செய்யப்படும். பின்னிணைப்பு மூன்றில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவினைக் காணுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வகைகள்

ஃபெல்லோஷிப்புகள், ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்தல் அல்லது இந்த இரண்டின் கலவைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள், அவர்கள் தேர்ந்தெடுக்கும் வகைகளைப் பொறுத்து, தாங்கள் சமர்ப்பிக்க விரும்பும் ஆராய்ச்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம். விண்ணப்பதாரர்கள் பின்னிணைப்பு நான்கில் உள்ள உள்ளடக்க உருவாக்கத்திற்கான வழிகாட்டுதல்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சமர்ப்பித்தல்கள்

ஒவ்வொரு ஃபெல்லோஷிப்பும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய மூன்று வகைத் தெரிவுகளைக் கொண்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், விண்ணப்பிக்கும் போது, சமர்ப்பிக்கும் வழிகளை மூன்று வகையாக அடையாளம் காணலாம். சமர்ப்பித்தலுக்கான மூன்று வகைத் தெரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சமர்ப்பித்தல் I (ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்)

1. விளக்கப்படங்கள்/அறிமுகக் கட்டுரை (3000 சொற்களுக்குள், 5 முதல் 10 படங்கள் கொண்டதாக இருக்க வேண்டும், அல்லது
2. குறுஆவணப் படம்(ஆங்கில துணைத் தலைப்புடன் 15 முதல் 20 நிமிடங்கள் ஓடக் கூடியதாகவும் 500 சொற்கள் கொண்ட கதைச் சுருக்கத்துடனும் இருக்க வேண்டும்).

சமர்ப்பித்தல் II & III (ஏதேனும் இரண்டினைத் தேர்வு செய்யவும்)

1. இணைப்புக் கட்டுரை (1500 சொற்களுக்கு மிகாமல் 3-5 படங்களுடன் இருக்க வேண்டும்) அல்லது
2. படத்தொகுப்பு (தலைப்புகள் கொண்ட 30-50 படங்கள்) அல்லது புகைப்படக் கட்டுரை (500 முதல் 800 வார்த்தைகளில் காட்சி அமைப்புக்களை விளக்கும் சிறிய கட்டுரையும், தலைப்புக்களுடன் கூடிய 20 படங்களும் இருக்க வேண்டும்).
3. வல்லுநர்/ஆராய்ச்சியாளர்/பிராக்டிஸ் செய்து கொண்டிருப்பவர்கள் ஆகியோரின் பேட்டிக் கட்டுரை (குறைந்தபட்சம் 10 கேள்வி பதில்களுடன் 1500 சொற்களுக்குள் இருக்க வேண்டும்).

இவற்றுடன் கூடுதலாக, உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களின் கருத்துருக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

1. மொழிபெயர்ப்புடன் கூடிய கட்டுரைகள்.
2. ஆவணங்கள் ஆங்கிலத்துணைத் தலைப்புடனும், எழுத்துப் படிசூட்டனும் இருக்க வேண்டும்.
3. உரை வடிவிலான பேட்டிகள் மொழிபெயர்ப்புடன் இருக்க வேண்டும்.

நிதிஉதவி

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 44,445/- விருதுத் தொகையாக அளிக்கப்படும். 1961ம் ஆண்டு வருமான வரி விதிப்பு சட்டப்படி வரிகள் பிடிக்கப்படும். ஆக, ரூபாய் 40,000 விருதுத் தொகை அளிக்கப்படும். அது மூன்று தவணைகளில், குறிப்பிட்ட சமர்ப்பித்தலை முடிப்பதைப் பொறுத்து வழங்கப்படும். ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், நிதி வழங்குவது குறித்த நடைமுறைகள் பகிர்ந்து கொள்ளப்படும்.

உள்ளூர் மொழிகளில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள், (மொழிபெயர்ப்புப் பணிக்கான விவரங்களை சமர்ப்பித்த பின்னர்)மொழிபெயர்ப்புப் பணிக்காகக் கூடுதலாக ரூபாய் 10,000/ பெறுவார்கள்.